

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரம், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தையும் ஆரஞ்சு சட்டை தினத்தையும் செப்டம்பர் 30 ஆம் தேதி அனுசரிக்கிறது

ப்ராம்ப்ட்டன் , ON (செப்டம்பர் 17, 2021) – இந்த வாரத்தில், கனடா நாட்டில் முன்னெப்போதுமில்லாத முதன் முதலாக உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி முறைப்படி அனுசரிக்க ப்ராம்ப்ட்டன் நகரசபை ஏகமனதாக வாக்களித்தது.

நகரின் அனைத்து பொது அலுவலக கட்டிடங்களும் மூடப்படும் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை/விடுமுறை நாள் அட்டவணைப்படி இயங்கும்; இது அனைத்து பணியாளர்களும் குடியிருப்பு வாசிகளும் நகரம் மற்றும் சமுதாயங்கள் ஏற்பாடு செய்யும் செயல்பாடுகளில் பிரதிபலிக்க, அனுசரிக்க மற்றும் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பத்தில் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவதற்கேயாகும்.

ப்ராம்ப்ட்டனில், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் மற்றும் ஆரஞ்சு சட்டை தினத்திற்கான நிகழ்ச்சிகள் திட்டமிடல்

ப்ராம்ப்ட்டன் நகரமானது, [உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான வாரத்திற்காக](#) செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை 'ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்' எனும் கொடியேற்றம் செய்து வைப்பதன் மூலமாக உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தையும் ஆரஞ்சு சட்டை தினத்தையும் அனுசரிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதியன்று, நகர் மன்றக் கட்டிடத்தில் கொடிகள் அரைக்கம்பத்தில் இறக்கி பறக்க விடப்படும் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர மணிக்கூண்டு ஆரஞ்சு நிறத்தில் ஒளிரவைக்கப்படும்.

தொடர்ச்சியான கற்றலை முன்னேற்றுவதில் உதவுவதற்காக, www.brampton.ca/bramptonremembers. எனும் வலைத்தளத்தில் நம்பகமான மற்றும் அணுகத்தக்க ஆதாரவளங்களை, பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஒரு வலைத்தளத்தை நகர நிர்வாகம் கிடைக்கப்பெறச் செய்யும்

[ப்ராம்ப்ட்டன் நகர நிகழ்ச்சிகளுக்கான நாட்காட்டியில்](#) செப்டம்பர் 30 ஆம் தேதிக்கான அவரவர் நிகழ்ச்சி அமைப்புக்களை சமர்ப்பிக்குமாறு, சமுதாய குழுக்கள் மற்றும் குழுத்தலைவர்களை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் பற்றி

கூட்டமைப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட பணியாளர்களுக்காக உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் என அழைக்கப்படும் புதிய ஒரு விடுமுறை நாளை நிலைநாட்ட கனடா அரசு ஜூன் 2021 இல், 2021, C-5 எனும் மசோதவை நிறைவேற்றியது.

இந்தப் புதிய விடுமுறை தினமானது, கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் 94 அழைப்புகளில், செயல் எண் 80 ஆகும். இந்த நாளானது பிழைத்திருக்கும் ஆதிவாசிகள், இனாய்ட் மற்றும் மேட்டிஸ் மக்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூகங்களை கவுரவப்படுத்தவும், மற்றும் நல்லிணக்க செயல்முறையின் ஒரு முக்கிய பாகமாக உறைவிடப்பள்ளிகளின் வரலாறு மற்றும் தொன்மையை பொதுமக்களிடையே நினைவுகூற வைப்பதையும், உறுதி செய்வதற்குமேயாகும்.

லிங்குகள்

- [ப்ராம்ப்ட்டன் நகரம் – ப்ராம்ப்ட்டன் நினைவு கொள்கிறது \(City of Brampton – Brampton Remembers\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரம் – நிகழ்ச்சிகளுக்கான நாட்காட்டி \(City of Brampton – Events Calendar\)](#)
- [கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் \(Truth and Reconciliation Commission of Canada \(TRC\)\)](#)
- [கனடா அரசின் மெய்நிகர் நிகழ்ச்சி -உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளை குறித்து வைக்கவும் \(Government of Canada's Virtual Event - Mark the National Day for Truth and Reconciliation Day\)](#)
- [கனடா அரசு \(Government of Canada\) – கூட்டமைப்பின் சட்டபூர்வ விடுமுறை நாள்: உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் \(Federal Statutory Holiday: National Day for Truth and Reconciliation\)](#)
- [கனடா அரசு-மசோதா C-5 \(உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்\) \(Government of Canada – Bill C-5 \(National Day for Truth and Reconciliation\)\)](#)
- [உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மையம் \(National Centre for Truth and Reconciliation\)](#)
- [ஆரஞ்சு சட்டை தினம் \(Orange Shirt Day\)](#)

அறிஞர் கூற்றுக்கள்

" செப்டம்பர் 30 அன்று உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம் மற்றும் ஆரஞ்சு சட்டை தினத்தை நாம் அனுசரிப்பதன் மூலம், பழங்குடி மக்களிடமும் அவர்களின் சமூகங்களிடத்திலும் நமக்கிருக்கும் அதிக பொறுப்பை நோக்கியும் உண்மை மற்றும்

நல்லிணக்கத்தை அடையவும் நம்மை கொண்டு செல்லும் அர்த்தமுள்ள செயலைச்செய்யப் பரம்பட்டன் நகரம் மீண்டும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் உறைவிடப் பள்ளி வளாகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கொடூரமான கண்டுபிடிப்புகளானது, ஒரு நகரம், சமூகம் மற்றும் ஒரு நாடு என்ற நிலையில் இருந்தபடி நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளின் ஒரு முழுமையான நினைவூட்டலாக செயல்பட்டுள்ளது. இதை பிரதிபலிக்கும் வகையிலும், நினைவு கூறவும், செப்டம்பர் 30 அன்று நகரம் மற்றும் சமூகம் தலைமையிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மெயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஒரு நிறுவன அமைப்பாக இருந்தபடி உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை அங்கீகரிக்கும் நாள் ஒன்றை முறையாக அனுசரிப்பது என்பது, பழங்குடி சமூகங்களுடன் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் ஒரு படியாகும். இந்த முக்கியமான நாளில், ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஆதாரவளங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அமைப்பதற்கான அணுகுவதற்கான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் எங்கள் குழு அர்ப்பணிப்பு கொண்டுள்ளது.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான தேசிய தினத்தில் பேச்சுவார்த்தை மற்றும் பிரதிபலிப்பு மூலம், பழங்குடி மக்களுடனான நல்லிணக்கத்திற்கான கனடா நாட்டின் பொறுப்பு பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படும் உறவுகளை உருவாக்க நாம் முன்னேறிச்செல்ல முடியும். ஒரு நகரம் மற்றும் ஒரு சமூகமாக இருக்கின்ற நாம் அனைவரும் மிகவும் இரக்கமுள்ள, அனைவரையும் உள் சேர்க்கின்ற மற்றும் சமத்துவமான சமுதாயத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறோம். கனடாவில் உள்ள பழங்குடி சமூகங்களின் வரலாற்றைக் கவரவப்படுத்தவும் மதிக்கவும் நகரத்தால் வழங்கப்படும் நிகழ்வுகள் மற்றும் நிரலாக்கத் தொடர்களில் அனைவரும் பங்கேற்பதை நான் ஊக்குவிக்கிறேன், மேலும் செப்டம்பர் 30 அன்று இதனைப் பிரதிபலிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறேன்.

- மிச்செல் பைர்ன், மேலாளர், சமத்துவ அலுவலகம், ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca